1979 நவம்பர் 8]

ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஏக்கரிலே பத்துப் பதினைந்து பொதி வரை பருத்தி உற்பத்தியான அந்தப் பகுதியில் இன்றைக்கு ஏக்கருக்கு இரண்டு அல்லது மூன்று பொதி பருத்திதான் உற்பத்தியாகிறது என்பது அமைச்சருக்குத் தெரியுமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : அப்படிப்பட்ட நிலைமை எனக்குத் தெரியாது. இருந்தாலும் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களைக் காட்டிலும், எனக்கும் சொந்த அனுபவம் உண்டு. ஆகவே, கோவை மாவட்டத்தில் குறிப்பாக ஆறு குவிண்டாலுக்கு மேல் ஏக்கருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ரா. வெங்கிடுசாமி என்கிற வெங்கிடு : அமைச்சர் அவர்களுக்கு இந்த பருத்தி விவசாயத்தில் எந்த அளவுக்கு அனுபவம் இருக்கின்றதோ அதே போன்று உறுப்பினர் என்ற முறையில் எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. எனக்கு இருக்கிற அனுபவத்தில் என்னுடைய வட்டாரத்தில் இருக்கும் யதார்த்த நிலைமை நான்காண்டுகளுக்கு முன்னால் ஏக்கருக்கு 10 பொதி, 12 பொதி உற்பத்தியாவது சென்ற ஆண்டு முடிவில் இரண்டு பொதி மூன்று பொதி என்ற அளவுக்குத் தான் யதார்த்தமாக உற்பத்தி ஆகியிருக்கிறது. அதற்கு அடிப் படையான காரணம் என்ன என்பதைப் பற்றி அமைச்சர் அவர்கள் சரியான விளக்கம் தருவார்களா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : 1978 ஆம் ஆண்டில் மட்டும் கடும் மழை பாதிப்பு காரணமாக விளைச்சல் குறைந் திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் யாருக்கும் கஷ்டம் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். வருகிற வருமானத்தில் வேண்டுமானால் குறைவு எற்பட்டிருக்கலாம். 1977-ல் ஆயிரம் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ஏக்கருக்கு வந்திருந்தால் 1978-ல் 500 ரூபாயாகக் குறைந்திருக்க முடியும். மாண்புமிகு உறுப்பினர் சொல்வது போல் இரண்டு பொதி மூன்று பொதி என்ற அளவுக்கு விளைச்சல் குறையவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பணியாளர்கள்

* வினா எண். 158 திரு. செ. இராமலிங்கம் : மாண்புமிகு வேளாண்மை, பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா :

(அ) ஒழுங்குமுறை விற்பனைக் கூட பணியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற அரசு ஆலோசித்துள்ளதா ?

(ஆ) ஆம் எனில் எப்போது முதல் அமுல்படுத்தப்படும் ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு :

(அ) ஆம்.

[1979 நவம்பர் 8

(ஆ) விற்பனைக்குழு பணியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்றும் கருத்துடன் முதற் கட்டமாகவிற்பனைக் குழு பணியாளர்களை மாநிலம் தழுவிய (Provincialised Services) பணியாளர்களாக மாற்றவும், பிறகு அரசு ஊழியர்களாக அறிவிக்கவும் கருத்துரு ஒன்றை அனுப்பி வைக்குமாறு வேளாண்மை விற்பனை இயக்குநரை அரசு கேட்டுள்ளது. வேளாண்மை விற்பனை இயக்குநரின் கருத்துரு அரசுக்குக் கிடைத்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. செ. இராமலிங்கம்: தமிழ்நாடு முழுவதும் இந்த விற்பனைக் கூடங்களில் எத்தனை பணியாளர்கள் பணி புரிகிறார்கள்? ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் நோக்கம் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும், கொள்ளை லாபம் அடிப் பவர்களைத் தடுப்பது என்பது. அப்படிப்பட்ட சீரிய பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய இந்தப் பணியாளர்களை அரசு ஊழியர் களாக மாற்ற அரசு உத்தரவு பிறப்பிக்குமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: விற்பனைக் கூடங் களில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் 'பர்மனென்ட் பேசிசில்' நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையின் அடிப்படையில் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விற்பனை இயக்குநர் கருத்துரு கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. கு. அ. செங்கோட்டையன்: ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் சமீபத்தில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது? அதனால் விவசாயிகளுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டிருக் கின்றன?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களைப் பொறுத்த வரை 1933-ல் இருந்து ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் இருந்தாலும் கூட, கடந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதை பெருமை யோடு, மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக் கிறேன். இதற்காக வேளாண்மை விற்பனைத் துறை இயக்குநரகத்தையே இந்த அரசு ஏற்பட்ட பின்னால்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை விரிவுபடுத்த வேண்டுமென்ற அடிப்படையின் கீழ் 220 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை ஏற்படுத்துவதற்கு 70 கோடி ரூபாய் உலக வங்கியின் உதவியோடு அந்தப் பணிகளை ஏற்படுத்த இருக்கிறோம் என்பதையும், ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விளைகின்ற விளை பொருள்களுக்கு நியாயமான,

1979 நவம்பர் 8]

சரியான விலையை விவசாயப் பெருங்குடி மக்களுக்குப் பெற்றுத் தர வேண்டுமென்ற நோக்கத்தோடு—இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு—இந்த அரசு பாடுபட்டு வருகிறது. அந்தப் பணி வளர்ந்திருக்கிறது. இன்னும் வளரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடன்குடி ஆடு வளர்ப்போர் சங்கம்.

*வினா எண். 159 திரு. இரா. அமிர்தராஜ்: மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்செந்தூர் தாலூகா, உடன்குடி கிராமத்தில் ஆடு வளர்ப்போர் சங்கம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், 1978-ம் ஆண்டு ஆடுகள் வாங்க கடன் தொகை வழங்கப்பட்டதா?

(இ) எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது, கடன் தொகை எவ்வளவு? அதில் அரசு மானியம் எவ்வளவு?

(ஈ) தலைவர் மீது ஏதேனும் முறைகேடுகள் புகார் வந்துள்ளதா?

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி—

(அ) ஆம்.

(ஆ) ஆம்.

(இ) பதினான்கு பேருக்கு வழங்கப்பட்டது. கடன் தொகை ரூ. 42,000 அதில் அரசு மானியம் ரூ. 14,000 ஆகும்.

(ஈ) முன்னாள் தலைவர் திரு. பி. எஸ். கே. செந்தில் ஆறுமுகம் என்பவர் மீது லஞ்ச ஊழல் முறைகேடு பற்றி புகார் வந்தது. ஆனால், குற்றச்சாட்டுகள் எதுவும் எழுத்து மூலம் நிரூபிக்கப்படவில்லை.

திரு. இரா. அமிர்தராஜ்: தலைவர் அவர்களே, இந்த உடன்குடி ஆடு வளர்ப்புச் சங்கத் தலைவர், கடன் வழங்கப்பட்ட பிறகு குறைந்த நாட்களில் நீக்கப்பட்டு வேறு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்படி மாற்றி நியமிக்கப்படுவதற்குக் காரணம் என்ன? அந்தத் தலைவர் மீது ஏதாவது புகார் வந்ததா? அப்படியானால் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி: தலைவர் அவர்களே, உடன்குடி ஆடுவளர்ப்பு கூட்டுறவு சங்கம், திருச்செந்தூர் தாலுகா, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இச்சங்கம் 2–3–1977 இல் பதிவுசெய்யப்பட்டு, அன்றே துவக்கப்பட்டது. இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. பி. எஸ், கே. செந்தில் ஆறுமுகம் ஆவார். சங்க நிர்வாகஸ்தர்கள் நான்கு பேர்களிடமிருந்து முன்னாள் தலைவர் மீது கையாடல் பற்றிய புகார் உதவி இயக்குநர்,